1968 பிப்ரவரி 14]

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: இப்போது அதன் விவரம் என்னிடம் இல்லை. மூன்று வருடத்திற்கு ஒரு முறைதான் நியமிக்கப்படுகிற மாதிரி நினைவு இருக்கிறது.

திரு. க. இராமமூர்த்தி : தலைவர் அவர்களே, இந்த ஆலோசனைக் குழுவிற்கு விவசாயிகளின் சார்பாக விவசாயப் பிரதிநிதி ஒருவரையும், உள்ளாட்சித்துறையின் சார்பாக, இப்போது அடிக்கடி நகராட்சிகளில் மின்சார பல்புகள் எரியவில்லை, மின்சாரத் தடங்கல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிற புகார்கள் பரவலாக வந்துகொண்டிருப்பதன் காரணத்தினால்—உள்ளாட்சித் துறை பிரதிநிதி ஒருவரையும் நியமிக்கின்ற உத்தேசம் சர்க்காருக்கு இருக்கிறதா ? இல்லையென்றால் அதனை இந்த அரசு பரிசீலனை செய்யுமா ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : மின்சார போர்டு என்பது மின்சாரத்துறையை இயக்குகின்ற காரியங்களைச் செயல்படுத்துகிறது. கன்சல்டேடிவ் கமிட்டிகள் என்று இருக்கின்றன. கனம் உறுப்பினர் சொல்கிற குறைபாடுகளை எல்லாம் கவனிக்க அந்த கமிட்டியில் விவசாயிகளின் பிரதிநிதி, உள்ளாட்சித்துறைகளின் பிரதிநிதி ஆகியவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

திரு. ஏ. ஆர். சுப்பையா முதலியார்: இந்த மின்சார போர்டுக்குத் துணையாகச் செயல்பட ஒவ்வொரு டிஸ்டிரிக்டுக்கும் ஒரு அட்வைசரி பாடி போடுவதாக இருந்ததே, அதை அமல்படுத்துகிற உத்தேசம் இந்த அரசுக்கு உண்டா ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : நான் முதலில் கூறியபடி மாநில அளவில் ஒரு ஆலோசனைக் குழு இருக்கிறது. மாவட்ட அளவில் போடுவது பற்றிய விவரம் இல்லை. அதுபற்றி ஆலோசிக்கப்படும்.

THIRU T. MARTIN : Mr. Speaker, may I request the Hon. Minister to state whether the Chairman of the State Electricity Board has resigned his post and a new incumbent has been appointed in that post?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, அவர் ராஜீநாமா செய்யவில்லை. அவருக்கு ஓர் ஆண்டு பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தன்னை விடுவிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்

*26 வினா—திரு. ஏ. எம். ராஜா : மாண்புமிகு கல்வி தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

தமிழ் நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் லாபத்தில் நடப்பவை, நட்டத்தில் நடப்பவை முறையே எத்தனை ?

[1968 பிப்ரவரி 14

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தமிழ் நாட்டில் தற்பொழுது உற்பத்தியிலுள்ள ஆறு சர்க்கரை ஆலைகளில் இரண்டு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மற்றவைகளில் இரண்டு லாபத்திலும் இரண்டு நட்டத்திலும் இயங்குகின்றன.

திரு. ஏ. எம். ராஜா : நட்டத்தில் நடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை அரசாங்கமே எடுத்து நடத்த முன்வருமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : கூட்டுறவு முறையில் நடைபெறுகிறது என்பதே ஓரளவு அரசாங்கமே நடத்துகிற மாதிரிதான்.

திரு. சி. கோவிந்தராசன் : ஒரு பக்கம் உற்பத்தியாகும் சர்க்கரையில் 40 சத வீதம் வெளிமார்க்கெட்டில் விற்றுக் கொள்ளலாம் என்று சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி அளித்திருப்பதனல் அதில் வரும் ஆதாயத்தில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்களுக்கும், ஒரு பங்கு விவசாயிகளுக்கும் கொடுப்பதற்கு சர்க்கரை ஆலைகளைக் கேட்டுக்கொள்ளும் உத்தேசம் சர்க்காருக்கு இருக்கிறதா? அதைப் பற்றிய கோரிக்கை வந்திருக்கிறதா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : அதைப்பற்றிய விவரம் இல்லை. தனிக்கேள்வி போடவேண்டும்.

திரு. கொளத்தூர் கோதண்டம் : சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளே கடன் கொடுக்கும் நிலைமை இருந்தால் விவசாயிகள் கொஞ்சம் ஊக்கத்தோடு கரும்பு கொடுக்க முன்வருவார்கள். அப்படியின்றி அவர்களுக்குக் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் கொடுக்கிற ஏற்பாடு இருப்பதனல்தான் கரும்பு உற்பத்தி செய்கிற விவசாயிகள் ஊக்கம் செலுத்தாமல் இருக்கிறார்கள். ஆகவே, சர்க்கரை ஆலைகள் மூலமாகவே கடன் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : கனம் உறுப்பினர் கூறுகிற கருத்து இப்போது இல்லை. அதைக் கவனத்தில் கொண்டு சாத்தியக்கூறு உண்டா என்பது பற்றி ஆலோசிக்கலாம்.

திரு. அ. ப. சண்முகசுந்தரம் : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிக நட்டத்தில் நடக்கிற காரணத்தினுல் அதைத் திருத்தி அமைக்கும் உத்தேசம் இப்போது தமிழக அரசாங்கத்திற்கு உண்டா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : அமராவதி சர்க்கரை ஆலையை லாபகரமாக நடத்துவதற்கு என்ன என்ன ஏற்பாடுகளைச் செய்யலாம் என்பதுபற்றித்தான் இப்போது அரசாங்கமும், கூட்டுறவுப் பதிவாளரும், மற்றவர்களும் முயற்சி எடுத்துக் கொண்டு வருகிருர்கள்.

1968 பிப்ரவரி 14]

திரு. க. மு. ராசகோபால்: தமிழ் நாட்டில் இயங்குகின்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நட்டம் ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஆகவே, எந்த எந்த ஆலைகளில் எவ்வளவு நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்கிற விவரம் சொல்ல முடியுமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: கள்ளக்குறிச்சி, அலங்காநல்லூர் ஆகிய இரண்டு இடங்களிலும் இருக்கிற சர்க்கரை ஆலைகள் இப்போதுதான் புதிதாகத் துவங்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அவைபற்றி லாப நட்டக் கணக்கைச் சொல்கிற நிலை இல்லை. 1965–66-ஆம் கணக்குப்படி ஆம்பூர், மோகனூர் சர்க்கரை ஆலைகள் இரண்டும் லாபத்தில்தான் இயங்கி இருக்கின்றன. ஆம்பூர் சர்க்கரை ஆலையில் மூன்று லட்சத்து எண்பத்திரண்டாயிரம் லாபம் வந்திருக்கிறது. மோகனூர் ஆலையில் பதினாறு லட்சத்துப் பத்தாயிரம் லாபம் வந்திருக்கிறது. நட்டம் என்பது அமராவதி, மதுராந்தகம் ஆலைகளில்தான் வந்திருக்கிறது. அமராவதி சர்க்கரை ஆலையில் 1965-66 வரை நாற்பத்தெட்டு லட்சம் சொச்சம் நட்டம் வந்திருக்கிறது. மதுராந்தகம் ஆலையில் முப்பத்துநான்கு லட்சம் சொச்சம் நட்டம் வந்திருக்கிறது.

திரு. க. இராமமூர்த்தி: தலைவர் அவர்களே, கச்சாப் பொருள்கள் வழங்குகிறவர்களுக்கு மற்ற ஆலைகளில் அளிக்கப்படுகிற சலுகையைப் போல கரும்பு ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்கிற விவசாயிகளுக்கு ஆலைகளில் இருந்தே நேரடியாக சர்க்கரை அளிக்கும் சலுகையை அளிக்க இந்த அரசு ஏற்பாடு செய்யுமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: நடைமுறையில் இப்போதிருக்கும் முறை என்னவென்று தெரியவில்லை. கனம் உறுப்பினர் அவர்கள் தெரிவித்த கருத்து மனதில் கொள்ளப்பட்டு அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பரிசீலிக்கப்படும்.

திரு. மா. பா. சாரதி: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிற கழிவுப்பொருள்—மோலாசஸ் ஆயிரக்கணக்கான டன்கள் இருந்தும், அவற்றுக்கு டன்னுக்கு ஆறு ரூபாய் எழுபது காசு என்று மத்திய சர்க்கார் விலை நிர்ணயித்திருக்கிறார்கள். அதே சமயம் வெளிமார்க்கெட்டில் டன் ஒன்று நானூறு ரூபாய் அளவுக்கு விற்கப்படுகிறது. ஆகவே, வெளிமார்க்கெட் நிலவரப்படி இந்தக் கழிவுப் பொருள்களின் விலையை உயர்த்தினாலே நட்டம் தவிர்க்கப்படும். இதற்கு மத்திய சர்க்காரை நமது சர்க்கார் வற்புறுத்துமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: கனம் உறுப்பினர் அவர்கள் கூறுகிற கருத்து பரிசிலனையில் இருக்கிறது. இது பற்றி இந்திய அரசாங்கத்திடம் அணுகும் திட்டமும் இருக்கிறது.

திரு. இ. எம். சுப்பிரமணியன்: தமிழகத்தில் புதிதாக கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏற்படுத்தும் உத்தேசம் இந்தச் சர்க்காருக்கு உண்டா? இயங்கும் கூட்டுறவு ஆலைகளுக்கு மானேஜிங் டைரெக்டராக இப்போது டெபுடி ரிஜிஸ்டிரார்

கிரேடில் போடப்படுகிறது. அதற்குப் பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் உத்தேசம் சர்க்காருக்கு உண்டா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, புதிதாக சர்க்கரை ஆலைகளைத் துவங்கும் விவரம் இல்லை. இப்போது கூட்டுறவு ஆலைகளுக்கு மானேஜிங் டைரக்டராக டி.ஆர்.ஓ. கிரேடில் போடுவதோடு ஐ.ஏ.எஸ்; கிரேடிலும் போடப் பட்டு வருகிறது.

திருமதி வி. ப. பழனியம்மாள் : தாராபுரம் கூட்டுறவு நூற்பு ஆலைகளுக்கு டைரெக்டர்கள் நியமிப்பது போல அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் டைரெக்டர்கள் நியமிக்கும் உத்தேசம் உண்டா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : அது பரிசீலனையில் இருந்து வருகிறது.

திரு. வி. கே. கோதண்டராமன் : லாபகரமாக நடக்கக்கூடிய சர்க்கரை ஆலைகள்—தாங்கள் கொள்முதல் செய்யக்கூடிய கரும்பு சாகுபடியாளர்களுக்கு ஓரளவு அதிகமாக விலை கொடுக்கும் உத்தேசம் உண்டா ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, முன்பு இருந்ததைவிட இப்போது விலையை ஓரளவு கூட்டி 90 ரூபாய் அளவில் கொடுக்கக் கூடிய நிலைமை அண்மையில்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

திரு. ரா. கிருஷ்ணசாமி கவுண்டர் : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்புகளை எடுத்துப் போகிறபோது உடனடியாக அவற்றை அவர்களால் டெலிவரி எடுக்க முடியாமல் லாரிகளை அப்படியே நிறுத்தி வைத்து விவசாயிகளுக்கு லாரி வாடகை நஷ்டத்தையும் உண்டாக்கி விட்டு—அவர்கள் ரோட்டிலேயே போட்டுவிட்டு வந்த பிறகு—இன்றைக்கு அந்த ஆலைக்கு கரும்பு கொடுக்காமையால் ஏற்பட்டிருக்கிற நஷ்டத்தை—அந்த விவசாயிகளிடம் இருந்தே வசூல் செய்ய உத்தேசித்திருப்பதைத் தடுக்க அரசாங்கம் முன் வருமா?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : ஆங்காங்கு உற்பத்தியாகக்கூடிய கரும்புகளை ஆங்காங்கே சென்று கொள்முதல் செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தி இப்போது பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது. கூட்டுறவு பதிவாளர் இதுபற்றி எல்லாம் பரிசீலனை செய்வார்கள்.

Seepage Schemes.

* 27 *Q.*—THIRU A. M. RAJA : Will the Hon. the Minister for Public Works be pleased to state :

(*a*) the number of seepage schemes under investigation in the Lower Bhavani Project in Coimbatore district; and

(*b*) the number of schemes that have so far been sanctioned and executed?